



விண்ணப்ப எண்

தேதி :

வங்கியின் சின்னம்

புகைப்படம்

(புகைப்படத்தின் மேல்
கையெழுத்து இடவும்)

பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கடன் விண்ணப்பப் படிவம் (PMMY)

(சிசு திட்டத்தின் கீழ் ரூ. 50000/- வரை கடன்)

வங்கி பெயர் மற்றும் கிளையின் பெயர்: _____

நான் தங்கள் வங்கியில் ரூபாய்: _____ கடன் தொகை / வரைவு கடன் / கால கடன் _____ க்காக

வழங்குமாறு விண்ணப்பிக்கிறேன்.

விண்ணப்பதாரரின் பெயர்:	1.	தந்தை / கணவர் பெயர்	1.
	2.		2.

நிறுவன அமைப்பு : (✓)	தனிநபர்	கூட்டு	உரிமையாளர்	பங்குதாரர்	மற்றவை
குடியிருப்பு முகவரி	(வாடகைக்கு / சொந்தமான)				
வணிக/ அலுவலக முகவரி	(வாடகைக்கு / சொந்தமான)				
பிறந்த தேதி	வயது:		பாலினம் : ஆண் / பெண் (✓)		
கல்வி தகுதி (✓)	கல்வி பயிலாதவர்	10 வகுப்பு வரை	12 வகுப்பு வரை	பட்டதாரி	தொழில்முறை பட்டதாரி
KYC ஆவணம் / ஆவணங்கள்	வாக்காளர் அடையாள எண்:	ஆதார் எண்:	ஓட்டுனர் உரிமம் எண்	மற்ற அடையாள சான்று / சான்றுகள்	
அடையாள எண் (தயவுசெய்து குறிப்பிடவும்)					
முகவரிச் சான்று					
தொலைபேசி எண்:	அலைபேசி எண்:		மின்னஞ்சல் முகவரி		
தொழில் விவரங்கள்	தற்போதையதொழில்			காலம்:	
	புதிய தொழில்				
வருடாந்திர விற்பனை (ரூ.லட்சம்)	இருப்பு:		உத்தேச விற்பனை		
தொழில் முன் அனுபவம் (இருந்தால் குறிப்பிடவும்):					
வகுப்பு (✓)	சீர்மரபினர்		பழங்குடியினர்	மிகவும் பின்தங்கியோர்	சிறுபான்மையினர்
சிறுபான்மையினர் எனில்	✓	பெளத்தர்கள்	இசுலாமியர்	கிறிஸ்தவர்	சீக்கியர்
தேவைப்படும் கடன் தொகை	தொடர் கணக்கு/ அதிகப் பற்று			மத்திய கால கடன்	
ஏற்கனவே இருக்கும் கணக்கு விபரம்	கணக்கு வகை: (✓) வைப்பு / கடன்			வங்கி பெயர் மற்றும் கிளையின் பெயர்:	
கணக்கு எண் :		கடன் எனில் கடன் தொகை ரூ:			

உறுதி மொழி:

மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மை என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் / நாங்கள் இந்த படிவத்தில் குறிப்பிட்ட கடன் விவரங்களை தவிர வேறு எங்கும் கடன் வாங்கவில்லை என்று உறுதி கூறுகிறோம். எனக்கு / எங்களுக்கு தவணை தவறிய கடனோ அல்லது அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையோ ஏதும் இல்லை. கடன் தொடர்பாக வங்கி கேட்கும் அனைத்து ஆவணங்களையும் அளிப்போம் என உறுதி கூறுகின்றோம். இந்த விண்ணப்பத்தின் தகவல்களானது வங்கி விரும்பினால் பிற நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்வதற்கு சம்மதிக்கின்றோம். வங்கி, வங்கியின் பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அல்லது முத்ரா வங்கி அதிகாரிகள் அல்லது வங்கியால் நியமிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எனது / எங்களது தொழிற்சாலையில் மேற்குறிப்பிட்ட தகவல்களை எந்த நேரத்திலும் ஆய்வு செய்யவும், எனது நிறுவனத்தின் கணக்கை எந்த நேரத்திலும் ஆராயவும் சம்மதிக்கிறேன். வங்கி நிலுவைத்தொகையை மீட்க தகுந்த பாதுகாப்பு / நடவடிக்கை எடுக்கலாம்.

தேதி :

இடம் :

பெருவிரல் ரேகை / விண்ணப்பதாரரின் கையொப்பம்

அலுவலக நகல் :

ஒப்புக்கை படிவ எண்: _____ கடன் விண்ணப்பம் எண்: _____

கடன் பெற்றவர் _____

இடம் மற்றும் தேதி :

அதிகாரியின் கையொப்பம் & அலுவலக முத்திரை

(இங்கு கத்தரிக்கவும்)_____

விண்ணப்பதாரரின் நகல் :

ஒப்புக்கை படிவ எண்: _____ முத்ரா திட்டத்தின் கீழ் கடன் விண்ணப்பப் படிவம் (விண்ணப்பதாரரின் நகல்)

பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கடன் ரூபாய் _____ விண்ணப்ப தேதி _____ ஸ்ரீ / ஸ்ரீமதி.

_____ அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளேன்.

இடம் மற்றும் தேதி :

அதிகாரியின் கையொப்பம் & அலுவலக முத்திரை

சரிபார்த்தல் பட்டியல்

1. அடையாள அட்டை - சுய கையொப்பமிட்ட வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ பான் எண் / ஆதார் எண்
2. முகவரிச் சான்று - சமீபத்திய டெலிபோன் ரசீது, மின்சார ரசீது, சொத்து வரி ரசீது (இரண்டு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, உரிமையாளர், பங்குதாரர் இயக்குனரின் பாஸ்போர்ட் தேவைப்படும் . வங்கி பாஸ் புத்தகம் அல்லது வங்கி அதிகாரியால் கையொப்பமிடப்பட்ட வங்கி கணக்கு அறிக்கை ,பஞ்சாயத்து/ பேரூராட்சி /நகராட்சி / அரசாங்கத்தால் வழங்கப்படும் சான்று, ,
3. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2 பிரதிகள்).
4. இயந்திரத்தின் விலைக்கான சான்று (Quotation), வேறு பொருள்கள் வாங்குவது எனில் அதற்கான சான்று.
5. இயந்திரத்தை தயாரித்து அளிப்பவரின் விவரங்கள்,இயந்திரத்தின் விலை மற்றும் பிற பொருள்களின் விவரங்கள்.
6. நிறுவனத்தின் அடையாள சான்று, முகவரிச் சான்று,- தேவையான தகுந்த உரிமங்கள்,பதிவு சான்றிதழ் விவரங்கள்,மேலும் பிற சான்றிதழ்கள்,
7. சீர்மரபினர், பழங்குடியினர்,மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/ சிறுபான்மையினர் சான்று.

குறிப்பு :

- கடனுக்கான வங்கி செயலாக்க கட்டணம் (ப்ரோசெச்சிங் fees இல்லை
- அடமானம் தேவை இல்லை
- கடனை திருப்பிச் செலுத்தும் காலம் ஐந்து வருடங்கள் வரை
- விண்ணப்பதாரர் வேறு எந்த நிதி நிறுவனத்திலோ, வங்கியிலோ கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவராக இருக்க கூடாது.